

+2 கணக்குப்பதிவியல் 2ஆம் இடைப்பருவத்தோடு -நவ 25
சரியான விடை 10 X 1 = 10

1. (ஈ) காப்பு முதல்
2. (ஈ) அழைக்கப்பட்ட தொகை
3. (அ) பத்திர முனைமக் கணக்கு
4. (இ) iii ii iv i
5. (ஈ) பங்கொன்று ரூ 2
6. (ஆ) ஒரு குறிப்பிட்ட நாளுக்கிரிய
7. (அ) பணம் சாரா தகவல்கள்
8. (ஆ) நடைமுறை முதல்
9. (ஆ) 110%
10. (அ) குறுகிய கால கடன் தீர்க்கும் திறன்

ஏதேனும் 4 வினாக்களுக்கு விடையளி 4X2=8

11. அழைப்பு நிலுவை ஒதுக்கீடு அல்லது அழைப்பு பணம் இன்னும் செலுத்தாமல் இருந்தால் அது அழைப்பு நிலுவை எனப்படும். வட்டி வீதம் ஆண்டுக்கு 10% மேல் மிகக் கூடாது.

12. நடைமுறை முதல்: நடப்பு பொறுப்புகளை விட அதிகமாக உள்ள நடப்பு சொத்துக்களை குறிப்பதாகும்.

13. கணக்கியல் விகிதங்கள் விகிதம் என்பது இரண்டு இனங்களுக்கு இடையே உள்ள தொடர்பை கணிதவியல் அடிப்படையில் வெளிப்படுத்துவதாகும். ஒரு இனத்தை தொடர்புடைய மற்றொரு இனத்தால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.

14. மரியா வரையறு பொது அளவு இருப்புநிலைக் குறிப்பு

விவரம்	தொகை	மொ.சொ.சத
பங்கு மூலதனம்மற்றும் பொறுப்புகள்		
பங்குதாரர் நிதி	400000	50
நீண்ட காலப் பொறுப்புகள்	320000	40
நடப்புப் பொறுப்புகள்	80000	10
மொத்தம்	800000	100
சொத்துக்கள்		
நிலைச் சொத்துக்கள்	600000	75
நடப்புச் சொத்துக்கள்	200000	25
மொத்தம்	800000	100

15. குறிப்பேட்டுப் பதிவுகள்

விவரம்	பற்று	வரவு
நேர்மைப் பங்கு முதல் க/கு ப	5000	
நேர்மைப்பங்கு மு ம இறுதிஅ க/கு		1000
பங்கு ஒதுப்பிழப்பு க/கு		4000

16. அப்துல் நிறுமத்தின் குறிப்பேட்டுப் பதிவுகள்

விவரம்	பற்று	வரவு
வங்கி க/கு ப	500000	
நேர்மை பங்கு விண்ணப்ப க/கு		500000
நேர்மை பங்கு விண்ணப்ப க/கு ப	500000	
நேர்மைப் பங்கு முதல் க/கு		500000

ஏதேனும் 4 வினாக்களுக்கு விடையளி : 4X3=12

17. ராதா வரையறு பொது அளவு வருமான அறிக்கை

விவரம்	தொகை	விற்பனைமூலம் பெ வருவாயில்சதவீதம்
விற்பனை மூலம் பெற்ற வருவாய்	450000	100
கூட்டுக:- இதர வருமானம்	67500	15
மொத்த வருவாய்	382500	115
கழிக்க:- செலவுகள்	135000	30
வரிக்கு முன்னர் உள்ள இலாபம்	247500	85

18. கீர்த்திகா நிறுமத்தின் குறிப்பேட்டுப் பதிவுகள்

விவரம்	பற்று	வரவு
நேர்மைப் பங்கு முதல் க/கு ப	500	
நேர்மை பங்கு இர முதல் இ க/கு		150
பங்கு ஒதுப்பிழப்பு க/கு		350
நேர்மைப் பங்கு முதல் க/கு ப	500	
பத்திர முனைமக் க/கு ப	50	
நேர்மை பங்கு ஒதுக்கீட்டு க/கு		150
நேர் பங்கு முதல் அழைப்பு க/கு		150
நேர் பங்கு இரண் ம இறுதி அ க/கு		150
பங்கு ஒதுப்பிழப்பு க/கு		100

19. பாலை வரையறு நிறுமத் போக்குப் பகுப்பாய்வு

விவரம்	இலட்சத்தில்			போக்கு சதவீதங்		
	வரு 1	வரு 2	வரு 3	வரு 1	வரு 2	வரு 3
பங்கு மூலதனம் பெ						
பங்குதாரர் நிதி	250	275	300	100	110	120
நீண்ட காலப் பொறு	100	125	100	100	125	100
நடப்பு பொறுப்புகள்	50	40	80	100	80	160
மொத்தம்	400	440	480	100	110	120
சொத்துக்கள்						
நிலைச் சொத்துக்கள்	300	360	390	100	120	130
நடப்புச் சொத்துக்கள்	100	80	90	100	80	90
மொத்தம்	400	440	480	100	110	120

20. விரைவு விகிதம்= நீர்மைச்சொத்து = 360000=1. 5:1
நடப்பு பொறுப்பு 240000

நீர்மைச்சொத்து=நடப்பு சொத்து-சரக்கி + முன்கூ.செலுத்.செலவு
=450000 - (70000+20000) = 90000

21. நிதிநிலை அறிக்கையின் குறைபாடுகள்: பணம் சாரா தகவல்கள் இல்லாமை. கடந்த கால விவரங்களின் பதிவேடு. விலை மாற்றத்தை பொருட்படுத்துவதில்லை. நிலைத் தன்மை குறைவு. இடைக்கால அறிக்கைகளை மட்டுமே தருகிறது. புறப்பயனீட்டாளர்களுக்கு அதிகம் பயன்படுவதில்லை. தனிப்பட்ட முடிவுகளால் பாதிக்கப்படுகிறது.

22. அடிப்படை	சாதாரண பங்குகள்	முன்னுரிமை பங்குகள்
பங்காதாயம் வழங்குதல்	முன்னுரிமை பங்குகளுக்கு வழங்கிய பின் வழங்கப்படும்.	பங்காதாயம் பெறுவதில் முன்னுரிமை
பங்காதாய வீதம்	இலாபத்திற்கு ஏற்ப மாறுதல்	நிலையான விழுக்காடு மட்டுமே வழங்கப்படும்.
பங்கு மாற்றும் தன்மை	பங்கு மாற்றும் தன்மை இல்லை	சாதாரண பங்குகளாக மாற்ற முடியும்.
முதலை திரும்ப பெறுதல்	நிறும கலைப்பின் போது முன்னுரிமை பங்குகளுக்கு வழங்கிய பின் வழங்கப்படும்.	பங்கு முதலை திரும்பப் பெறுவதில் முன்னுரிமை
ஊக்க மற்றும் உரிமை பங்குகள்	ஏற்கனவே உள்ள பங்குகளின் அடிப்படையில் வழங்கப்படும்.	இதற்கு பொருந்தாது.

அனைத்து கேள்விகளுக்கும் விடையளி: 3X5=15

23.அ. புராகிரஸ் நிறுமத்தின் குறிப்பேட்டுப் பதிவுகள்

விவரம்	பற்று	வரவு
வங்கி க/கு ப	100000	
நேர்மை பங்கு விண்ணப்ப க/கு		100000
நேர்மை பங்கு விண்ணப்ப க/கு ப	100000	
நேர்மைப் பங்கு முதல் க/கு		100000
நேர்மை பங்கு ஒதுக்கீட்டு க/கு ப	200000	
நேர்மைப் பங்கு முதல் க/கு		200000
வங்கி க/கு ப	200000	
நேர்மை பங்கு ஒதுக்கீட்டு க/கு		200000
நேர்மை பங்கு முதல் அழை க/கு ப	100000	
நேர்மைப் பங்கு முதல் க/கு		100000
வங்கி க/கு ப	100000	
நேர்மை பங்கு முதல் அழை க/கு		100000
நேர் பங்கு இறுதி அழைப்பு க/கு ப	100000	
நேர்மைப் பங்கு முதல் க/கு		100000
வங்கி க/கு ப	100000	
நேர் பங்கு இறுதி அழைப்பு க/கு		100000

23.ஆ. மருது நிறுமத்தின் குறிப்பேட்டுப் பதிவுகள்

விவரம்	பற்று	வரவு
பங்கு முதல் க/கு ப	1500	
பங்கு இறுதி அழைப்பு க/கு		600
பங்கு ஒதுப்பிழப்பு க/கு		900
வங்கி க/கு ப	900	
பங்கு ஒதுப்பிழப்பு க/கு ப	100	
பங்கு முதல் க/கு		1000
பங்கு ஒதுப்பிழப்பு க/கு ப	500	
முதலினக் காப்பு க/கு		500

24.அ. அப்துல் வரையறு ஒப்பீட்டு வருமான அறிக்கை

விவரம்	15 - 16	16 - 17	கூ(+)/கு(-)	சத(+)-
விற்பனை மூலம் பெ.வரு	300000	360000	+60000	+20
கூட்ட:-இதர வருமானங்கள்	100000	60000	-40000	-40
மொத்த வருமானம்	400000	420000	+20000	+5
கழி:- செலவுகள்	200000	180000	-20000	-10
வரிக்கு முன்னர் இலாபம்	200000	240000	+40000	+20
கழிக்க:- வருமானவரி	60000	72000	+12000	+20
வரிக்கு பின்னர் இலாபம்	140000	168000	+28000	+20

24.ஆ. சுகுணா நிறுமத்தின் குறிப்பேட்டுப் பதிவுகள்

(1) பங்குகளை முகமதிப்பில் வெளியிடும் போது

விவரம்	பற்று	வரவு
அறைகலன் க/கு ப	440000	
சுகுணா நிறுவனக் க/கு		440000
சுகுணா நிறுவனக் க/கு ப	440000	
நேர்மைப் பங்கு முதல் க/கு		440000
அறைகலன் க/கு ப	440000	
சுகுணா நிறுவனக் க/கு		440000
சுகுணா நிறுவனக் க/கு ப	440000	
நேர்மைப் பங்கு முதல் க/கு		400000
பத்திர முனைமக் க/கு		40000

25.அ. கலா நிறுமம் ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பு

விவரம்	17-18	18-19	கூ(+)/கு(-)	சத(+)-
I.ப. மூலதனம் ம பொறு				
1. பங்குதாரர் நிதி				
அ.பங்கு முதல்	300000	360000	+60000	+20
ஆ) காப்பும் நிதியும்	50000	50000	0	0
2. நீண்ட கால கடன்கள்	50000	40000	-10000	-20
கணக்குகள் மூலம் செ.கே	20000	12000	-8000	-40
மொத்தம்	420000	462000	+42000	+10
II. சொத்துக்கள்				
நிலைச் சொத்துக்கள்	250000	290000	+40000	+16
நீண்ட கால முதலீடுகள்	50000	40000	-10000	-20
சரக்கிருப்பு	80000	100000	+20000	+25
ரொக்கம்	40000	32000	-8000	-20
மொத்தம்	420000	462000	+42000	+10

25.ஆ. முல்லை வரையறு நிறும போக்குப் பகுப்பாய்வு

விவரம்	இலட்சத்தில்			போக்கு சதவீதம்		
	15-16	16-17	17-18	15-16	16-17	17-18
விற்பனை மூலம் வ	100	120	160	100	120	160
(கூ) இதர வருமான	20	24	20	100	120	100
மொத்த வருமானம்	120	144	180	100	120	150
(கழி) இதர செலவு	20	14	40	100	70	200
வரிக்கு முன்னர் லா	100	130	140	100	130	140
(கு)வருமா வரி 30%	30	39	42	100	130	140
வரிக்கு பின்னர் லா	70	91	98	100	130	140